

வைகுண்டத்துக்கும்

அப்பால்




ஸ்ரீ ஸ்ரீமத் பக்தி வேதாந்த
நாராயண கோஸ்வாமி மகாராஜா

“பிரேமையின் முதிர்ந்த நிலையில்

காணப்படும் அடையாளங்களைப் பற்றி எவராலும் பேச இயலாது. அப்படி யென்றால் அதைப் பற்றி எவ்வாறு சாஸ்திரங்களில் எழுத முடியும்? அப்படித் தான் ஒரு வேளை எழுத முடிந்தாலும் கூட அதன் விளைவு என்ன ஆகும்? ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீ ராதாவும், ஸ்ரீ கிருஷ்ணரும் சந்தித்ததைப் பற்றி மிக மிகச் சொற்பமாகத் தான் எழுதப் பட்டுள்ளது. ஆனால் இதைப் படிக்கும் ஜனங்கள் பாகவதத்தில் ஆராயப் பட முடியாத சில தீய செயல்களைப் பற்றி எழுதப் பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்..”

“நாரத முனிவர் கோபகுமாரிடம், “நீ

பிரஜாவில் நிரந்தரமாக வாழ்பவர். இந்த வைகுந்தத்தில் வாழ்பவர் அல்ல! இப்போது அந்த மாம்பழம் பழுத்து விட்டது. கொஞ்சம் நறுமணமும் கூட அதிலிருந்து வர ஆரம்பித்து விட்டது. இன்னும் சில நாட்களில் அது நன்றாகவேப் பழுத்து விடும். அதைச் சுவைப்பவர் இது நன்றாகப் பழுத்திருப்பதையும் அதிலிருந்து நறுமணம் வருவதையும், இப்போது உள்ளே ரசம் உண்டாகியிருப்பதையும் கண்டு ஆவலுடன் புசித்து மகிழ்வார். அந்த வேளை இப்போது வந்து விட்டது. ஆம், நீ பிரஜாவுக்குச் சென்று அங்கே உன் ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும் சமயம் மிகச் சமீபத்திலேயே வந்து விட்டது!” என்று கூறினார்.



ஸ்ரீ ஸ்ரீமத் பக்தி வேதாந்த
நாராயண கோஸ்வாமி மகாராஜா

மூல நூலாசிரியரைப் பற்றி

ஸ்ரீ ஸ்ரீமத் பக்தி வேதாந்த நாராயண மகாராஜா உலக ஜீவன்களின் மேல் கருணை கொண்டு இந்தியாவில் புனித கங்கை நதியோரமுள்ள தேவாரிப்பூர் என்ற கிராமத்தில் 1921-ஆம் ஆண்டு தோன்றினார்.

கிருஷ்ண பக்தர்களால் குருதேவர் என்று அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீ நாராயண மகாராஜா, ஸ்ரீ கிருஷ்ணரிடம் துவங்கி வழிவழியாக வரும் குரு பரம்பரையைச் சேர்ந்தவர். ஆன்மீகத்தில் மிகவும் உயர்ந்த ஞான நிலையை அடைந்து அதன் உண்மைகளை நேரடியாக உணர்ந்தவர். ஸ்ரீல பக்தி பிரக்ஞான கேசவ மகாராஜாவிடம் குரு தீட்சை பெற்று, பின் கிருஷ்ண பக்தியை உலகம் முழுவதும் பரப்பிப் பெருமை பெற்ற அ.ச.பக்தி வேதாந்த பிரப்புாதாவைச் சிக்ஷ குருவாகப் பெற்றவர்.

அனைத்து வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் மற்றும் அனைத்து ஆன்மீக சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்று முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களும், வியாக்கியானங்களும் ஹிந்தியில் எழுதி, அவை அனைத்தும் ஆங்கிலத்திலும் மற்றும் பற்பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.

உலகெங்கிலும் உள்ள மக்கள் ஜாதி, மத வேறுபாடின்றி ஸ்ரீமத் நாராயண மகாராஜாவிடம் அடைக்கலம் அடைகின்றனர். அவரது சுயநலமற்ற, உண்மையான அன்பும், ஆதரவும் உன்னதமான ஆன்மீக சேவையும் இந்த உலகின் அனைத்து மக்களையும் ஈர்க்கின்றன. ஏராளமான சேவாலயங்களையும், பக்தித் தொண்டு நிறுவனங்களையும் நடத்தி வருவதுடன் உலகெங்கும் சென்று பக்தர்களின் தேவைகளைக் கனிவுடன் கவனிக்கின்றார். இதுவரை சுமார் 30 முறைகள் உலகத்தை வலம் வந்தவர்.

ஸ்ரீ ஸ்ரீல நாராயண மகாராஜா, கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பரப்பிய பின் 2010ஆம் வருடம் டிசம்பர் மாதம் 29-ம் தேதி ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் பாதங்களின் நித்திய சேவைக்குத் திரும்பினார்.